

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය  
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரச வர்த்தமானப் பத்திரிகை

## அதி விடை அதிவிசேஷமானது

අංක 1828/20 - 2013 සැප්තැම්බර 18 වැනි බදාදා - 2013.09.18

1828/20 ஆம் இலக்கம் - 2013 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 18 ஆந் திகதி புதன்திமுடை

## (அரசின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

### **பகுதி III - காணிகள்**

## காணி கொள்வனவு பற்றிய அறிவித்தல்கள்

## காணிஎடுத்தற் சட்டம் (அத்தியாயம் 460)

5 ஆம் பிரிவின் படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்கத் தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

மேல் மாகாணத்தில், கொழும்பு மாவட்டத்தில், திம்பிரிக்கல்யாம் பிரதேச செயலாளர் பிரிவில், பாமன்கடை கிழக்கு (பிரிவு இல. 45, பாமன்கடை - கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்) கிராமத்தில் அமைந்துள்ளதும் நில அளவை அதிபதியால் வரையப்பட்ட இல. கோ/ரிச்ஜி/2012/1128 மற்றும் 2013.05.02 ஆம் திங்கதியை கொண்டமைந்த காணித் துண்டுகளின் பெயர்கள் அவற்றின் விஸ்தரணை, எல்லைகள் என்பன சீரோ விபரிக்கப்படுகின்றன :-

01. துண்டு இல. 1 - ஸ்ருவெர்ட் வீதி, வரிமதிப்பிட்டு இல. 41/18 ஜக்கொண்ட காணியின் (ஒந் பகுதி) - விஸ்தீரணம் : 0.0099 ஹெக்டார்

**வடக்கு :** ஸ்ருவெர்ட் வீதி, ஸ்ருவெர்ட் வீதி வரி மதிப்பாட்டு இலக்கம் அறியப்பட முடியாத காணி ; கிழக்கு : ஸ்ருவெர்ட் வீதி வரி மதிப்பாட்டு இலக்கம் அறியப்பட முடியாத காணி, ஸ்ருவெர்ட் வீதி ஸ்ருவெர்ட் வீதி வரி மதிப்பாட்டு இல. 41/18 ஜக் கொண்ட காணி ; தெற்கு : ஸ்ருவெர்ட் வீதி வரி மதிப்பாட்டு இல. 41/18, 41/14 ஜக் கொண்ட காணிகள், துண்டு இல. 2 ; மேற்கு : இந்த வரைபடத்தின் துண்டு இல. 2 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

02. துண்டு இல. 2 - ஸ்ருவெர்ட் வீதி, வரிமதிப்பீட்டு இல. 41/18 ஜக் கொண்ட காணியின் (ஜந பகுதி) - விள்திரணம் : 0.0077 வெற்றப்பார்த்து

வடக்கு : ஸ்ருவெர்ட் வீதியும் துண்டு இல. 1 உம் ; கிழக்கு : துண்டு இல. 1, ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/18 ஐக் கொண்ட கானி ; தெற்கு : ஸ்ருவெர்ட் வீதி வரி மதிப்பீட்டு இல. 41/14 ஐக் கொண்ட கானி, வீதி, துண்டு இல. 3 ; மேற்கு : துண்டு இல. 3 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

03. துண்டு இல. 3 - விஸ்தீரணம் : 0.0019 ஹெக்டார்

**வடக்கு :** ஸ்ரூவெர்ட் வீதி, துண்டு இல. 2 ; சிம்கு : துண்டு இல. 2, ஸ்ரூவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/14 ஜக் கொண்ட காணி ; தெற்கு : வீதி, ஸ்ரூவெர்ட் வீதி வரி மதிப்பீட்டு இல. 41/12 ஜக் கொண்ட காணி, துண்டு இல. 4 ; மேற்கு : துண்டு இல. 4 உடம் ஸ்ரூவெர்ட் வீதியும்.

04. துண்டு இல. 4 - ஸ்ருவெர்ட் வீதி, வரிமதிப்பிட்டு இல. 4/1/12 ஜக்கொண்ட காணியின் (ஒரு பகுதி) - விஸ்தீரணம் : 0.0045 வெற்கட்டயார் வடக்கு : ஸ்ருவெர்ட் வீதி, துண்டு இல. 3 ; கிழக்கு : துண்டு இல. 3 உம் வீதியும் ; தெற்கு : வீதி, ஸ்ருவெர்ட் வீதி வரி மதிப்பிட்டு இல. 4/1/12, 4/1/11 ஜக்கொண்ட காணிகள், துண்டு இல. 5 ; மேற்கு : துண்டு இல. 5 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

05. துண்டு இல. 5 - ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/11 ஜக் கொண்ட காணியின் (ஒரு பகுதி) - வில்தீரணம் : 0.0054 வெகுத்தார் வடக்கு : ஸ்ருவெர்ட் வீதியும், துண்டு இல. 4 உம் ; கிழக்கு : துண்டு இல. 04, ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/12 ஜக் கொண்ட காணி ; தெற்கு : ஸ்ருவெர்ட் வீதி வரி மதிப்பீட்டு இல. 41/11, 41/7, 41/7ஏ, 41/7பி ஜக் கொண்ட காணிகள், துண்டு இல. 6 ; மேற்கு : துண்டு இல. 6 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

06. துண்டு இல. 6 - ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பிட்டு இல. 41/7, 41/7ஏ, 41/7மீ ஐக் கொண்ட காணியின் (ஓரு பகுதி) - வில்திரனம் : 0.0100 மூலத்திற்கும்.

வடக்கு : ஸ்ரூவெர்ட் வீதியும், துண்டு இல. 05 உம் ; சிழக்கு : துண்டு இல. 05 உம் ஸ்ரூவெர்ட் வீதி, வரி மதிப்பாட்டு இல. 41/11, 41/7, 41/7ஏ, 41/பி ஐக் கொண்ட காணி ; தெற்கு : ஸ்ரூவெர்ட் வீதி, வரி மதிப்பாட்டு இல. 41/7, 41/7ஏ, 41/பி, 41/5 ஐக் கொண்ட காணிகளும் துண்டு இல. 7 உம் ; மேற்கு : துண்டு இல. 7 உம் ஸ்ரூவெர்ட் வீதியும்.

07. துண்டு இல. 7 - ஸ்ருவெர்ட் விதி, வரி மதிப்பீட்டு இல. 41/5 ஜக்கொண்ட காணியின் (ஒரு பகுதி) - விஸ்தீரணம் : 0.0035 ஹெக்டார்

**வடக்கு :** ஸ்ரூவெர்ட் வீதியும், துண்டு இல. 06 உம் ; சிழக்கு : துண்டு இல. 06 உம் ஸ்ரூவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/7, 41/7ஞ, 41/7பி, 41/5 ஐக் கொண்ட காணிகள் ; தெற்கு : ஸ்ரூவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு



இல. 41/5, 41/6, 41/6/1/1, 41/6/1/2 ஜக் கொண்ட காணிகளும் துண்டு இல. 8 உம் ; மேற்கு : துண்டு இல. 8 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

08. துண்டு இல. 8 - ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/6, 41/6/1/1, 41/6/1/2 ஜக் கொண்ட காணிகளின் (ஒரு பகுதி) - விஸ்தீரணம் : 0.0054 ஹெக்டார்

வடக்கு : ஸ்ருவெர்ட் வீதியும், துண்டு இல. 07 உம் ; கிழக்கு : துண்டு இல. 07, ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/5, 41/6, 41/6/1/1, 41/6/1/2 ஜக் கொண்ட காணிகள் ; தெற்கு : ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/6, 41/6/1/1, 41/6/1/2, 41/4/1/1 ஜக் கொண்ட காணிகளும் துண்டு இல. 9 உம் ; மேற்கு : துண்டு இல. 9 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

09. துண்டு இல. 9 - ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/4, 41/4/1/1 ஜக் கொண்ட காணிகளின் (ஒரு பகுதி) - விஸ்தீரணம் : 0.0075 ஹெக்டார்

வடக்கு : ஸ்ருவெர்ட் வீதியும், துண்டு இல. 08 உம் ; கிழக்கு : துண்டு இல. 08 உம் ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/6, 41/6/1/1, 41/6/1/2, 41/4, 41/4/1/1 ஜக் கொண்ட காணிகள் ; தெற்கு : வீதியும் துண்டு இல. 10 உம் ; மேற்கு : துண்டு இல. 10 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

10. துண்டு இல. 10 - ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/3, ஜக் கொண்ட காணியின் (ஒரு பகுதி) - விஸ்தீரணம் : 0.0094 ஹெக்டார்

வடக்கு : ஸ்ருவெர்ட் வீதியும், துண்டு இல. 09 உம் ; கிழக்கு : துண்டு இல. 09 உம் வீதியும் ; தெற்கு : வீதியும் துண்டு இல. 11 உம் ; மேற்கு : துண்டு இல. 11 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

11. துண்டு இல. 11 - ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/2, 41/2/1/1, 41/2/1/2 ஜக் கொண்ட காணிகளின் (ஒரு பகுதி) - விஸ்தீரணம் : 0.0110 ஹெக்டார்

வடக்கு : ஸ்ருவெர்ட் வீதியும், துண்டு இல. 10 உம் ; கிழக்கு : துண்டு இல. 10 உம் வீதியும் ; தெற்கு : வீதியும் துண்டு இல. 12 உம் ; மேற்கு : துண்டு இல. 12 உம் ஸ்ருவெர்ட் வீதியும்.

12. துண்டு இல. 12 - ஸ்ருவெர்ட் வீதி, வரி மதிப்பீட்டு இல. 41/1 ஜக் கொண்ட காணியின் (ஒரு பகுதி) - விஸ்தீரணம் : 0.0140 ஹெக்டார்

வடக்கு : ஸ்ருவெர்ட் வீதியும், துண்டு இல. 11 உம் ; கிழக்கு : துண்டு இல. 11 உம் வீதியும் ; தெற்கு : வீதி ; மேற்கு : வீதியும் ஸ்ருவெர்ட் வீதியும்.

ஜனக பண்டார தென்னகோன்,  
காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்.

எனது இல. : 4 - 3/6/2012/எச்டாபிஸ்யூ/311.

காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்,

“மிஹ்ரிகத மெதுரா”,

ரஜமல்வத்தை வீதி,

பத்தாழல்லை,

2013.07.26.

### காணிஎடுத்தற் சட்டம் (அத்தியாயம் 460)

5 ஆம் பிரிவின் படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பசிரங்கத் தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

வட மத்திய மாகாணத்தில், அநூராதபுரம் மாவட்டத்தில், இப்லோகம் பிரதேச செயலாளர் பிரிவில், வடக்கு கலாகம் கோரளையின் சிறு பிரிவில், விதித்துபா (எப். வி. பி. 850) கிராமத்திலமைந்த, நில அளவை நாயகத்தினால் 2012.10.31 ஆம் திகதியிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏர/ஜிளல்/2012/773 ஆம் இலக்கம் கொண்ட ஆரம்ப வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 0.0184 ஹெக்டார் விஸ்தீரணமுடைய “விதித்துபாலந்த” என்னும் காணியில் துண்டு ‘ஏ’ யின் எல்லைகள் :

### 1. துண்டு ஏ - விதித்துபாலந்த - விஸ்தீரணம் : 0.0184 ஹெக்டார்

வடக்கு : எப். வி. பி. 850 இல் துண்டு இல. 243 மற்றும் 248 ; கிழக்கு : எப். வி. பி. 850 இல் துண்டு இல. 248 மற்றும் 247 ; தெற்கு : எப். வி. பி. 850 இல் துண்டு இல. 247 ; மேற்கு : தேசிய நீர் வழங்கல் வடக்காலமைப்படுச் சபையின் உரிமையிலுள்ள காணி, துண்டு இல. 254 மற்றும் 243.

ஜனக பண்டார தென்னகோன்,  
காணி அபிவிருத்தி அமைச்சர்.

எனது இல. : 4/3/9/2012/பின்யூஸ்/196.

காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்,

“மிஹ்ரிகத மெதுரா”,

ரஜமல்வத்தை வீதி,

பத்தாழல்லை,

2013.07.11.